ASIAN HOTELS (EAST) LIMITED CIN No. - L15122WB2007PLC162762

Regd Office: Hyatt Regency Kolkata, JA - 1, Sector III, Salt Lake City, Kolkata - 700 106 Tel: 033 6820 1344/1346, Fax: 033 2335 8246, Email: investorrelations@ahleast.com, Website: www.ahleast.com

EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER (Q1) ENDED 30th JUNE 2023

(Rs in lakhs, except share and per share data Consolidated Quarter ended Year ended Quarter ended **Particulars** 30.06.2023 31.03.2023 30.06.2022 (Unaudited) (Audited) (Unaudited) 2,174.91 1) Total Income from Operations (Net) 2,189.17 9.376.13 2) Net Profit / (Loss) for the period before Exceptional Items and Tax 380.51 2.092.17 239.17 3) Net Profit / (Loss) for the period before tax 3.075.01 1.222.01 (after Exceptional and/or Extraordinary Items) 380.51 4) Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items) 283.04 2,452.73 1,100.00 285.42 2,042.71 Total Comprehensive Income for the period 683.72 1,729.17 1,729.17 1,152.78 6) Equity Share Capital 7) Other Equity (excluding Revaluation reserves as shown in Balance Sheet of Previous year) 18.847.70 18.562.30 68,201.46 Earnings Per Share for the period after 8) extraordinary activities (Face Value Rs 10/- each) 14.18 9.54 1.64 Basic

Note:

Diluted

1.64

14.18

(Rs in lakhs)						
	STANDALONE					
Particulars	Quarter ended	Year ended	Quarter ended			
	30.06.2023 (Unaudited)	31.03.2023 (Audited)	30.06.2022 (Unaudited)			
	(Orladdited)	(Addited)	(Onaddited)			
Total Income from Operations (Net)	2,189.17	9,376.13	2,174.91			
Net Profit / (Loss) for the period before tax	382.08	3,310.10	1,592.70			
Net Profit / (Loss) for the period after tax	284.61	2,687.82	1,470.69			
Total Comprehensive Income	286.99	2,277.80	1,054.41			
2. The above is an extract of the detailed format of standalone and consolidated unaudited financial						

- The above is an extract of the detailed format of standalone and consolidated unaudited financial results for the quarter (Q1) ended 30th June, 2023 submitted with the stock exchanges under regulation 33 of the SEBI Listing Regulations, 2015. The full format of the financial results are available on the stock exchanges websites: www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website at www.ahleast.com.
- The Standalone and Consolidated Financial Results for the guarter (Q1) ended 30th June, 2023 were reviewed by the Audit Committee and thereafter approved by the Directors in their meeting held on 11th August, 2023.
- Figures for the previous periods have been regrouped, wherever necessary, to confirm to the current period's classification
- Exceptional and/or Extraordinary items represent gain in Q1 of FY 2022-23 on sale of 100% shares of Regency Convention Centre & Hotels Ltd (RCC) to Mumbai International Airport Ltd. (MIAL).

By order of the Board of Directors For Asian Hotels (East) Limited

9.54

Place: Kolkata Date: 11th August 2023

Jt. Managing Director



GOVERNMENT OF TAMIL NADU FINANCE DEPARTMENT, CHENNAI-9 الْدُّتُ

Dated : August 11, 2023

PRESS COMMUNIQUE

It is notified for general information that the outstanding balance of 9.55% Tamil Nadu SDL, 2023 issued in terms of the Government of Tamil Nadu, Finance Department, Notification No.253(L)/W&M-II/2013, dated September 05, 2013 will be repaid at par on September 11, 2023 with interest due up to and including September 10, 2023. In the event of a holiday being declared on the aforesaid date by any State Government under the Negotiable Instruments Act. 1881, the loan will be repaid by the paying offices in that State on the previous working day. No interest will accrue on the loan from and after September 11, 2023

- 2. As per sub-regulation 24(2) and 24(3) of Government Securities Regulations, 2007 payment of maturity proceeds to the registered holder of Government Security held in the form of Subsidiary General Ledger or Constituent Subsidiary General Ledger account or Stock Certificate shall be made by a pay order incorporating the relevant particulars of his bank account or by credit to the account of the holder in any bank having facility of receipt of funds through electronic means. For the purpose of making payment in respect of the securities, the original subscriber or the subsequent holders of such a Government Securities, as the case may be, shall submit to the Bank or Treasury and Sub-Treasury or branch of State Bank of India, where they are enfaced / registered for payment of interest, as the case may be, the relevant particulars of their bank account
- 3. However, in the absence of relevant particulars of bank account/mandate for receipt of funds through electronic means, to facilitate repayment on the due date, holders of 9.55 % Tamil Nadu SDL 2023, should tender their securities at the Public Debt Office, 20 days in advance. The securities should be tendered for repayment, duly discharged on the reverse thereof as under:-

"Received the Principal due on the Certificate".

- 4. It should be particularly noted that at places where the treasury work is done by a branch of the State Bank of India, the securities, if they are in the form of Stock Certificates, should be tendered at the branch of the bank concerned and not at the Treasury or Sub-Treasury.
- 5. Holders who wish to receive payment at places other than those where the securities have been enfaced for payment should send them duly discharged to the Public Debt Office concerned by Registered and Insured Post. The Public Debt Office will make payment by issuing a draft payable at any Treasury/Sub-Treasury or branch of State Bank of India conducting Government Treasury work in the State of Tamil Nadu

T.Udhayachandran Principal Secretary to Government Finance Department, Chennai-9.

DIPR/ 931 /DISPLAY/2023



VOLTAS A TATA Enterprise



Extract of Unaudited Consolidated Financial Results for the quarter ended 30th June, 2023

(Fin Crores)

		Year ended		
Particulars	30.06.2023 (Unaudited)	30.06.2022 (Unaudited)	31.03.2023 (Audited) (Refer note 4)	31.03.2023 (Audited)
Total Income	3429.83	2794.75	3003.46	9667.22
Profit from operations before share of profit / (loss) of joint ventures and associates, exceptional items and tax	233.95	191.27	242.01	671.61
Share of profit / (loss) of joint ventures and associates	(31.04)	(30.95)	(28.17)	(120.65)
Profit before exceptional items and tax	202.91	160.32	213.84	550.96
Exceptional items (Net)	_	_	_	(243.82)
Profit before tax	202.91	160.32	213.84	307.14
Net Profit for the period	129.42	109.52	143.23	136.22
Total Comprehensive Income for the period	272.16	87.10	(52.24)	97.82
Paid up equity share capital (Face value ₹ 1/- each)	33.08	33.08	33.08	33.08
Earning per share (* not annualised)				
Basic and diluted (₹)	*3.91	*3.29	*4.35	4.08

Notes:

- 1. These results have been reviewed by the Board Audit Committee at its Meeting held on 10th August, 2023 and approved by the Board of Directors at its Meeting held on 11th August, 2023.
- 2. Information on Standalone Financial Results

				(₹ In Crores)
	Year ended			
Particulars	30.06.2023 (Unaudited)	30.06.2022 (Unaudited)	31.03.2023 (Audited) (Refer note 4)	31.03.2023 (Audited)
Total Income	2805.49	2618.81	2300.32	7850.12
Profit before exceptional items and tax	269.53	198.09	164.95	552.99
Exceptional items (Net)	_	_	32.57	975.18
Profit before tax	269.53	198.09	197.52	1528.17
Net Profit for the period	214.61	146.58	156.59	1405.31

3. The Group had entered into a sub- contract along with a consortium partner with a Main Contractor, through its branch in Qatar in the year 2010. The Main Contract between the Ultimate customer and the Main Contractor was terminated closer to the completion of the contract citing delays and defects in execution and non-compliance of contractual terms by the Main Contractor and arbitration had ensued between the Main Contractor and the Ultimate customer. The Group had performed a comprehensive assessment of the losses arising on account of such termination of the Main contract and cessation of work and accounted for all probable losses on the sub contract in the earlier years.

The Group has outstanding bank guarantees amounting to approximately ₹ 373 crores (QAR 166.6 million) issued to its Main Contractor which has been disclosed as a contingent liability over the years. During the current quarter, the Group has been intimated of a request received by the bank for encashment of the said bank guarantees from the Main Contractor. The Group has issued a cessation request to the bank pursuant to which the bank guarantees have not yet been encashed. In light of the recent claim for encashment of the bank guarantees, the Group has reassessed its liability under the contract and basis such internal assessment on technical merits of the case and legal opinion on the contractual aspects, is confident that it has good grounds to successfully defend any claims that may arise on the Group. Accordingly, no further provision has been considered in the above financial results. The Group is taking necessary steps and evaluating all legal remedies and safeguards to defend itself and is closely monitoring the developments as they arise.

- 4. Figures of the quarter ended 31st March, 2023 are the balancing figures between audited figures in respect of the full financial year and the year to date figures upto the third quarter of the relevant financial year which were subjected to limited review by Auditors.
- 5. The Statutory Auditors of the Company have conducted a "Limited Review" of the aforesaid financial results.
- 6. The above is an extract of the detailed format of the standalone and consolidated Financial Results for the quarter ended 30th June, 2023 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The full format of the standalone and consolidated Financial Results for the quarter ended 30th June, 2023 are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.voltas.com

For and on behalf of the Board of Directors of Voltas Limited Pradeep Bakshi

Mumbai, 11th August, 2023

Managing Director & CEO

VOLTAS LIMITED

Registered Office : Voltas House 'A', Dr. Babasaheb Ambedkar Road, Chinchpokli, Mumbai 400 033, India Tel. No. : 91 22 66656666 Fax No. : 91 22 66656231 e-mail: shareservices@voltas.com Website: www.voltas.in CIN: L29308MH1954PLC009371









W

W.S.INDUSTRIES (INDIA) LIMITED

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL

RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2023 (under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)

			STAND	ALONE		CONSOLIDATED			
S.	DADTION ADO	QUARTER ENDED	QUARTER ENDED	QUARTER ENDED	12 MONTHS ENDED	QUARTER ENDED	QUARTER ENDED	QUARTER ENDED	12 MONTHS ENDED
No.	PARTICULARS	30th Jun 2023	31st Mar 2023	30th June 2022	31st Mar 2023	30th Jun 2023	31st Mar 2023	30th June 2022	31st Mar 2023
		Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited
1	Total income from operations (net)	4595.50	5355.68	23.15	8286.68	4595.50	5355.69	23.15	8286.68
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional/ Extraordinary items)	361.22	(108.68)	(18.16)	(117.26)	361.16	(109.41)	(18.59)	(118.75)
3	Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional/ Extraordinary items)	496.90	(38.95)	1627.26	1965.46	496.84	(39.69)	1626.83	1963.98
4	Net Profit / (Loss) for the period (after Tax, after Exceptional/Extraordinary items)	496.90	(38.95)	1627.26	1965.46	496.84	(39.69)	1626.83	1963.98
5	Total Comprehensive income for the period {Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive income (after Tax)}	497.71	(38.95)	1627.26	1965.46	497.65	(39.69)	1626.83	1963.98
6	Equity Share Capital	4490.16	4180.23	3089.48	4180.23	4490.16	4180.23	3089.48	4180.23
7	Reserves excluding Revaluation reserves	1538.94	(159.82)	(5000.24)	(159.82)	1533.07	(165.63)	(5004.99)	(165.63)
8	Earnings Per Share (for continuing and discontinuing operations) (of ₹ 10/- each)								
	a) Basic	1.05	(1.01)	5.19	4.46	1.05	(1.01)	5.19	4.45
	b) Diluted	0.96	(1.46)	5.19	3.99	0.96	(1.46)	5.19	3.99

- 1. The above is an extract of the detailed format of Quarter ended 30th June 2023 unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited Financial Results for the quarter ended 30th June 2023 are available on the Stock Exchange Nebsites. (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in)
- 2. The above unaudited results were reviewed by the Audit Committee on 10th August 2023, approved and taken on record by the respective Board at its meeting held on 11th August 2023, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.
- 3. The Group financial results for the Quarter ended 30th June 2023 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant
- 4. The figures for the quarter ended 31st March 2023 are the balancing figures between the audited figures in respect of full previous financial year and the published year to date figures upto the third quarter of the previous fin
- 5. Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this period's classifications

STANDALONE:

- 6. The operations for the current quarter is from the continuing business of turnkey projects from erstwhile operations and infrastructure operations
- 7. During the guarter under review
- . the company has converted 3099318 warrants to equity shares fully paid on 31st May 2023.
- 8. The company operates primarily in Infra segment and accordingly the company is not required to present segment information 9. Previous period exceptional item includes impact of write back of liability to the tune of Rs. 847.53 Lakhs pertaining to discontinued Electro-porcelain products division's and continuing business of turnkey projects from erstwhile operations's long outstanding creditors and debtors with credit balances.
- 10. Company has entered into a contract on June 19th 2023 with Trineva-JWIL (JV) for Project "New Multi Village scheme combined water supply scheme to Nagapattinam municipality under Jal Jeevan mission fund", for which during the guarter ended june 30 2023 only preliminary expenses were incurred therefore entire cost is carried in Work in progress (WIP) and no revenue accrued from this contract for the current quarter
- 11. Current year exceptional item includes the following items,
- (i) Receipt of compensation from NHAI for Rs.53.68 Lakhs with regards to banglore land
- (ii) Non refundable deposit net of GST amount Rs 82 Lakhs received resultant of leasing of Banglore land whereby giving easement right by way of giving access through the property, entire amount has been recognised as revenue during
- 12. The Company had participated in an e-auction on 09.03.2023 pursuant to which the Company stood as the successful bidder and purchased the property, being an auction under SARFAESI, a Sale Certificate was issued confirming the ownership and possession on 27.03.2023. Accordingly, the Company had remitted the sale consideration of Rs. 107.35 Crores. The Company is in the process of registering the Sale Certificate with Sub Registrar Office of Sunguvarchatram. Pending mutation in favour of the Company the purchase consideration paid amounting to Rs.107.35 crores has been classified as Capital advance in financial statements.

CONSOLIDATED:

- 13. The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary Company. The Parent Company with its subsidiary constitute the Group
- 14. The Subsidiary Company considered in the consolidated financial statements is M/s. WS Insulators Private Limited whose country of incorporation is India and the percentage of voting power by W.S. Industries (India) limited is 100%
- 15. The Group is not required to provide Segment Reporting under the criteria specified in IND AS 108.

Date: 11th August 2023

for W. S. INDUSTRIES (INDIA) LIMITED SEYYADURAI NAGARAJAN CHAIRMAN

Whispering Heights Real Estate Private Limited

Regd. office: Raheja Tower, Plot No. C-30, Block 'G', Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051. Phone: 022-26564000, Website: - www.whisperingheights.co.in CIN: U70109MH2016PTC286771

EXTRACT OF UNAUDITED STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2023

[Regulation 52 (8), read with Regulation 52 (4) of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015 (LODR Regulations)]

(Currenc

Sr.			Year Ended			
No.	Particulars	30 th June, 2023				
		Unaudited	Unaudited	Unaudited	Audited	
1	Total Income from operations	33.16	21.25	2.24	28.53	
2	Loss for the period/ year before tax	(60.53)	(32.43)	(72.49)	(221.87)	
3	Loss for the period/ year after tax	(60.37)	(43.62)	(57.11)	(225.94)	
4	Total comprehensive loss for the period/ year	(61.86)	(50.29)	(57.11)	(232.61)	
5	Paid up Equity Share Capital					
	(Equity shares of Rs. 10/- each)	1,350.00	1,350.00	1,350.00	1,350.00	
6	Reserves (excluding revaluation reserve)				49,847.69	
7	Securities premium account	-	-	-	-	
8	Net Worth	51,275.08	51,197.69	48,845.44	51,197.69	
9	Paid up debt capital/ Outstanding debt	1,46,662.03	1,38,582.44	1,18,521.23	1,38,582.44	
10	Outstanding redeemable preference shares	-	-	-	-	
11	Debt Equity Ratio	2.87	2.71	2.43	2.71	
12	Earning per share (of Rs. 10/- each)					
	(for continuing and discontinued operations)-					
	1. Basic:	(0.45)	(0.32)	(0.42)	(1.67)	
	2. Diluted:	(0.45)	(0.32)	(0.42)	(1.67)	
13	Capital redemption reserve	-	-	-	-	
14	Debenture redemption reserve	-	-	-	-	
15	Debt Service Coverage Ratio (DSCR)	(0.00)	(0.01)	(0.03)	(0.03)	
16	Interest Service Coverage Ratio (ISCR)	(0.00)	(0.05)	(0.03)	(0.03)	
17	Security Coverage Ratio	Not	Not	Not	Not	
		Applicable	Applicable	Applicable	Applicable	

Place: Mumbai

Date: 10th August, 2023

- a) The above is an extract of the detailed format of the Financial Results filed with Bombay Stock Exchange pursuant to Regulation 52 and 52(4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results are available on Bombay Stock Exchange website www.bseindia.com and on Company's website at www.whisperingheights.co.in
- The financial results have been prepared in accordance with the requirements of Regulation 52 of the SEBI (Listing Obligations & Disclosure Requirement) Regulations, 2015 as amended and in accordance with recognition and measurement principles of Indian Accounting Standards (Ind AS) 34 "Interim Financial Reporting" prescribed under Section 133 of the Companies Act, 2013, (the 'Act') read with Companies (Indian Accounting Standards) Rules, 2015 and other generally accepted accounting principles in India to the extent applicable
- The unaudited financial results for the period ended 30 June, 2022 were adopted by the Board of Directors of the Company, at its meeting held on 10 August, 2022.
- There is no change in the accounting policies for the quarter ended 30 June 2023.

For Whispering Heights Real Estate Private Limited

Sd/-Director

3 கோயில்களுக்குச் சொந்தமான ரு.60 கோடி நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையால் அதிரடி கோயில் களுக்குச் சொந்தமான மதிப்பீட்டிலான *е*г**5.**60 நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப சேலம் நாகப்பட்டினம் மாவட்டங்களைச்

விவரங்கள்

🛾 செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின்

_____ செயல்பாடுகள் மூலம் வருமானம்

(விலக்கு அயிட்டங்களுக்கு பின்)

விலக்கு அயிட்டங்களுக்கு பின்)

இதர விரிவான வருமானம் (நிகர வரி)

ாலத்திற்கான மொத்த விரிவான வருமானம்

ணிக்கையான இருப்பு நிலை அறிக்கைபடி

பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (நஷ்டம்)

விவரங்கள்

செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்

காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்)

டைலூட்டட் (ரூ. ஒரு பங்கு)

தேதி: 11.08.2023

இணையதளம் (www.sancotrans.com)ல் உள்ளது.

விவரங்கள்

காலத்திற்கான நிகா லாபம்/(நல்தடம்)

வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்)(விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

வரிக்கு பின் காலக்கிற்கான நிகர லாபம்

காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)

சம பங்கு மூலதனம் (முகமதிப்பு ரூ.10/–ஒரு பங்கு)

2014ன் விதி 7ன் கீழ் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

ரிசாவுகள்(மறுமதிப்பீடு ரிசாவுகள் நீங்கலாக) கடந்த ஆண்டு தணிக்கையான நிதிநிலை அறிக்கைபடி

ஒரு பங்கு சம்பாத்தியம் (EPS) (ரூபாயில்) (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/–)

(ஏ) அசாதாரண அயிட்டங்களுக்கு முன் அடிப்படை மற்றும் டைலூடட் EPS

(பி) அசாதாரண அயிட்டங்களுக்கு பின் அடிப்படை மற்றும் டைலூடட் EPS

(நஷ்டம்)(விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

உள்ளடக்கியது)

இதர வருமானம் உள்பட செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)

வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்கள் பின்)

வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

(விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் பின்) காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்

காலத்திற்கான உள்ளடக்கிய லாபம் / (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர உள்ளடக்கிய வருமானம் (வரிக்கு பின்)

ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன் மற்றும் பின்) (ஒன்றின் மதிப்பு ரூ.10/–) அடிப்படை மற்றும்

(வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்கள் முன்)

அடிப்படை

டெம்: சென்னை

குறிப்புகள்:

காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்)

மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது_.

சலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (பங்கின் முகமதிப்பு ரூ. 10)

ிசர்வுகள் மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக முடிந்த கடந்தாண்டு

வெரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன்)

வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

பிர்க்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

மொத்த வருமானம்

நிகர லாபம்/ (நஷ்டம்)

டி ஒரு பங்கு சம்பாத்தியம்

3 சமபங்கு மூலதனம்

அடிப்படை : பலமிழந்தது

இடம் : சென்னை தேதி : 11.08.2023

சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், சிக்கம்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 5.76 ஏக்கர் நிலத்தினை 16 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற

4250.24

2365.63

2.27

முடிந்த முந்தைய 3 மாதங்கள்

(தணிக்கை

யானது

151.56

(ரூபாய் லட்சத்தில்) ஒரு பங்கு சம்பாத்தியம் தவிர

31.03.2023

அன்றுள்ளபடி

11862.26

1149.11

2365.63

(ரூ. லட்சத்தில்

முடிந்த கடந்த கணக்காண்டு

(தணிக்கை

யானது)

267.46

267.46

2,898.90

சுரேஷ் பாப்னா

DIN: 00007655

ரூ. லட்சத்தில் முடிந்த ஆண்டு

31.03.2023

யா னது

168.62

136.95

180.00

7.61

10,259.78

முடிந்த ஆண்டு தணிக்கை

யானது 31.03.2023

(2.64)

(2.64)

(219.31)

யாகாதது

21.5

(3.05

(3.05)

(3.05

(3.05

(0.07)

ளால் மறு

யானது

1.72

460.00

தலைவர் & நிர்வாக இயக்குன

30.06.2022

யாகாதது

46.8

57.26

180.00

30.06.2022

135.61

2365.63

0.57

பா. ப்னா பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட்-க்காக

ஒப்பம்/- S.ஹேமலது செயல் இயக்குனர் DIN No: 02714329

தணிக்கை

யாகாதது

165.52

66.86

66.86

மான்சி பைனான்ஸ் சென்னை லிமிடெட்டிற்காக

பாஃப்னா பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்

CIN: L24294TN1995PLC030698

அலுவலகம்: எண்.299, தம்பு செட்டி தெரு, சென்னை-600 001 Tel: 044 2526 7517 / 2527 0992, Fax: 044 2526 1264, Email: info@bafnapharma.com, Website: www.bafnapharma.com

30.06.2023-ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

30.06.2023

Genome Genium

4381.62

638.94

2365.63

2.68

குறிப்பு: SEBI (பட்டியலிடுதல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33-ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் தாக்க**்** செய்யப்பட்டுள்ள தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை

மான்சி பைனான்ஸ் சென்னை லிமிடெட்

முடிந்த

நடப்பு மாதங்கள்

தணிக்கை

யாகாதது

பதிவு அலுவலகம்: புதிய எண்.45, பழைய எண்.22, முல்லா சாகிப் தெரு, சவுகார்பேட்டை,சென்ன

50.06.2025ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கையாகாத தனியான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

ı. SEBI (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில்

பிஎஸ்இ லிமிடெட் இணையதளம் அதாவது ('www.bsendia.com)ல் உள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டு / ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம்

சான்கோ டிரான்ஸ் லிமிடெட்

30 ஜூன் 2023ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் அறிக்கை

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33 மற்றும் 5 ஜூலை 2016ல் திருத்தியமைக்கப்பட்ட

பட்ட படியம் CE_(DU EI) முகை பறறும் அளிக்கையின்படி. பி.எலித் தி.வி.மே.ட்டின் 25 மற்றும் ஜெச்ஸை 27 எல் அறிக்கையின்படி. சர்குளர் தெ. CIR(CED)FAC(e2/2016 அறிக்கையின்படி. பி.எலித் தி.வி.மெ.ட்டின் 25 மு.கி.மே.ம்.மா.மா.மா.மா.மா.மா.மா.ம காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டு மற்றும் ஆண்டுக்கான

நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் பிஎஸ்இ லிமிடெட் இணையதளம் (www.bseindia.com) மற்றும் கம்பெனியில்

மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு 11.08.2023ல் நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதல்

மேலே உள்ள மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த காலாண்டின் புள்ளிவிவரங்கள், மார்ச் 31,2023 இல் முடிவடைந்த முழு நிதியாண்டு மற்றும் டிசம்பர் 31,2022 இல் முடிவடைந்த 9 மாதங்கள் வரை வெளியிடப்பட்ட ஆண்டு முதல் தேதி வரையிலான தணிக்கை

செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு இடையிலான சமநிலை புள்ளிவிவரங்கள் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் வரையறுக்கப்பட்ட

ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: எண் 792/5, ஈஸ்வரி ஹோட்டல் காம்ப்ளக்ஸ், பெங்களூர் நெடுஞ்சாலை

Tel No.: +91-44-28344820, Website: www.aail.ir

30 ஜூன், 2023ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

யாகாதது

(0.79)

(0.79)

(0.79)

(0.79)

சுங்குவார்ச்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா, காஞ்சீபுரம் மாவட்டம்–602106 (தமிழ்நாடு)

பதிவு அலுவலகம்: ST டவர், புதிய எண். 24 & 25, 2வது மாடி, செகண்ட் லைன் பீச், சென்னை – 600 001 CIN NO:L60220TN1979PLC007970 E MAIL: shareholder@sancotrans.com

30.06.2023

யாகாதது

(3.92)

180.00

(0.22)

31.03.2023

அறு பார்க்க

4.55

(17.77)

(0.99)

முடிவுகளின் முழுமையான வடிவம் கம்பெனியின் இணையதளம் மற்றும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இணையதளத்தில் உள்ளது

உத்தரவின்படி, சேலம் மாவட்ட உதவி ஆணையர் கே.ராஜா முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.50

கோடியாகும். மாவட்டம், நாகப்பட்டினம் திருக்குவளை வட்டம், மணக்குடி

தான்தோன்றீஸ்வரர் சுவாமி சொந்தமான கோயிலுக்கு 7.72 ஏக்கர் நன்செய் நிலம் 10 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், கீழ்வேளுர் வட்டம், திருக்கண்ணங்குடி, தாமோதர நாராயண பெருமாள் கோயிலுடன் இணைந்த பெருங்கருணை ஐயங்கார் ரங்கசாமி கட்டளைக்கு சொந்தமாக திருவாரூர் மாவட்டம் மன் னார் கு டி யி ல் அமைந்துள்ள 9,546 சதாரம மனையானகு தனிநபரால் ஆக்கிரமிப்பு . செய்யப்பட்டிரு<u>ந்தது</u>.

இந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் வி.குமரேசன் மற்றும் <u>ച്</u>ചെച്ച് ചൂത്തെயர் ப.ராணி ஆகியோர் முன்னிலையில் காவல்துறை உதவியோடு ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கோயில்கள் சுவாதீனம் வசம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு *е*љ.10 கோடியாகும். இன்றைய ஆகமொத்தம் மீட்கப்பட்ட கினம் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.60 கோடியாகும். இந்நி கழ் வ[']களில் வட்டாட்சியர்கள் பாலாஜி, பி.எம்.அமுதா, ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா, அலுவலர்கள் செயல் புனிதராஜ், கே.கண்ணன், எம்.ஜெய்ராமன் மற்றும் அலுவலர்கள் சிறப்ப உடனிருந்தனர்.

BEFORE THE XX ADDL CITY CIVIL COURT CHENNAI AT ALLIKULLAM O.S. No. 1834 of 2019 O.S. No. . . Vikrant R. Jain Vs.

B.G. Lousia & Others

1.S.Britto Gandhi Flat No.7A Orchid Villa, No. 4 East Circular Road R.A. Puram, Chennai-600028 ...3rd Defendant

2.M/s Evershine Trading
Corporation Rep. by its Partners
No. 18, 2nd Floor,
New Corporation Shopping
Complex 3rd Cross Street,

Chennai- 600028 ..4th Defendant TAKE NOTICE the plaintiff above named has filed the suit for specific performance and/ or refund of the advance and Learned Judge has ordered notice to the 3rd and 4th Defendant, for your appearance before the Court on 01/09/2023 at 10.00 AM, failing which you

exparte, which please note. R.MADANAGOPAAL & SIDDARTH BAHETY

Counsel for Plaintiff

BEFORE THE XX ADDL CITY CIVIL COURT CHENNALAT ALLIKULLAM O.S. No. 1833 of 2019 Vikrant R. Jain

B.G.Lousia & Others

... Defendants 1 S.Britto Gandhi No. 4 East Circular Road

RA Puram, Chennai-600028 ...3rd Defendant 2.M/s Evershine Trading Corporation Rep. by its Partners No. 18, 2nd Floor New Corporation Shopping

Complex 3rd Cross Street

Chennai- 600028.

...4th Defendant TAKE NOTICE the plaintiff above named has filed the suit for specific performance and/ or refund of the advance and Learned Judge has ordered to the 3rd and 4th Defendant, for your appearance before the Court on 01.09.2023 at 10.00 AM. failing which you

will be marked absent and set R.MAOANAGOPAAL & SIDOARTH BAHETY

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Appellate Jurisdiction) S.A. No. 803 of 2011 P.K. Ekambaram, S/o. Kollapuri,

Devampattu Post, Ponneri Taluk, Tiruvallur District. ...Appellant -VS-

And 12 others. ...Respondents

Nalini (8th Respondent) No. 59, Balakrishna Mudali Street Vyasarpadi, Chennai - 600039. Take notice that my client

16.04.2010 reversing the Decree and Judgment of the Learned District Munsif, Ponneri in O.S. No.211/1991 dated 10.08.2005 and the above appeal stands posted to 22.08.2023 for your appearance. Take notice that you required to appear either person or through your Counsel on that day at 10.30 a.m in connection with the above case before the above said Court. failing which the matter will be decided in your absence.

முன்னிலை IIவது சிறப்பு நீதிபதி மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயம்

ஆறுமுகம் எதிர் 1) சாகிக் பாஷா 2) கோ டிஜிட்டல் ஜெனரல் ு இன்சூரன்ஸ் பெறுநர் எதிர்மனுதாரர்கள்

M.C.O.P.No. 1027/2020

சாதிக் பாஷா, எண். 30/65 மிர் பக்ஷி அலி தெரு, ராயப்பேட்டை சென்னை-600 014

மேற்படி விபத்து வழக்கு தங்களின் வருகைக்காக 05.09.2023 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. அன்ற காலை 10.30 மணிக்கு மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது. தவறினால் மேற்படி விபத்து வழக்கு தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் ்மூலம் தெரிவித்துக் கொள்கிறே

V. கோவிந்த் வசந்தா கோவிந்த் வசந்தா கோவிந்த் மனுதாரரின் வழக்கறிஞ

V AddI BEFORE THE FAMILY OURT AT CHENNA I O.P. No. 5429 of 2022 ...Petitioner

- Vs -...Respondent I. Macxon Notice

To Mr.I.Macxon Son of late.V.M.Iruthayaraj, No.14. Padaiveettamman Koil Street, Chinthathiripet, Chennai-600 002. Take Notice in the above matter filed against you for divorce, the Hon'ble V Additional Judge, Family Court at Chennai, ordered notice to you returnable by 7.9.2023 for your appearance. You are hereby summoned to appear before the Hon'ble Additional Family Court Chennai either in person or by a duly instructed pleader on 07.9.2023 at 10.30 a.m., failing which the aforesaid case will be heard and decided in your

> M Kala Petitioner/Party-in-person

IN THE COURT OF THE PRINCIPAL SUBORDINATE
JUDGE AT PONNERI E.P. No.61 OF 2019

ARC. No. 206 OF 2014 M/s. Shriram Chits TamilNadu(p)

Rep. by its Authorised Signatory -Petitioner/Decree-Holder Vs. 1) AS. Suresh,

Son of Subramaniam 2) C.H. Prasad, son of Giribabu -Respondents/ Judgment Debtors

JD 1 and JD2 JD1. AS. Suresh S/o. Subramanian No.133/2A, Varadaraj Street, Redhills, Chennai - 600 052. JD2. C.H. Prasad S/o. Giribabu, No. 144. "A" Block, Thanikachalam Nagar Ponniyammanmedu. Chennai - 600110. Please take notice that the above Execution Petition filed by the Petitioner/Decree Holder before Hon'ble principal SUBORDINATE JUDGE AT Ponneri as against JD1 and JD 2 for recovery of money, stands posted for appearance on 21.08.2023 You are therefore required to be present before the above cour on 21.08.2023 either by yoursel or through an advocate at about 10.30 A M failing which the above matter will be decided ex- parte

Decree Holde XIX - Addi. Judge In the Coun of the City Civil at Chennai RLTA.NO. 149 of 2023 against RCOP.NO. 369 of 2022 (On the file of the X Small

T.Kumar MA, ML.

Advocate for Petitioner

Causes Court, Chennai) Mr. Elango, "Pan Indian Car Centre" No. 17 - E, Parthasarathypuram (Road), T.Nagar, Chennai-600017 . Appellant/1st Respondent

1. K. Yagneshwaran. S/o late D. Kalathi, N.No. 161, O.No. 64 Kodambakkam High Road T.Nagar, Chennai - 600 017

Respondent/ Petitioner

2. Mrs. Manjula Reddy, D/o late C.V. Ramana Reddy, N.No. 32, T - 2, 3rd Floor, Soundaravalli Apartments" 4th Avenue, Ashok Nagar, Chennai-600 083. 3. Mrs. Vandana Reddy D/o Late C.V. Ramana Reddy, N.No. 32, T - 2, 3rd Floor, 'Soundaravalli Apartments" 4th Avenue, Ashok Nagar, Chennai - 600 083 4. G. Thayagarajan S/o D. Gopalakrislman N.No.161, O.No.64, 1st Floor Kodambakkam High Road,

T.Nagar, Chennai-600 017. 5. G. Ponvel, S/o D. Gopalakrishnan, N.No.161, O.No.64, 1st Floor Kodambakkam High Road. T.Nagar, Chennai - 600 017. Respondents | Respondents

Respondent - 2 Mrs. Manjula Reddy, D/o late C.V. Ramana Reddy N.No. 32, T-2, 3rd Floor, "Soundaravalli Apartments" 4th Avenue, Ashok Nagar, Chennai - 600 083. Respondent - 3 Mrs. Vandana Reddy, D/o Late C.V. Ramana Reddy.

'Soundaravalli Apartments 4th Avenue, Ashok Nazar, Chennai -- 600 083. Please Take notice that in the above RLTA. No. 149 of 2023 filed by our Client, the Appellant/ 1st Respondent abovenamed against the Order of Eviction passed in RLTOP.No. 369 of 2022 on 20.12.2022 against him by the Hon'ble X - Judge, SCC Chennai, His Honour the XIX-- Addl. Judge CCC, Chennai (Collectorate Compound) was pleased to order notice to you by substituted service by publication Tamil daily for your appearance on 21.08.2023 at 10.30 A.M or at

any time ... for hearing. therefore. any time when the matter is cal Please, therefore make it convenient to appear before the above said Hon'ble Court on 21.08 2023 at 10.30 A.M. or without fail and make your representations, if any, as otherwise the Hon'ble Court may record your absence and pass such necessary and appropriate orders in the matter according to law and justice.

Please take notice accordingly R.S. RANGANADHAM &
A. SASIKALA
Counsel for Appellant 1st Respondent.

Dower

ஐபவர் சொலூஷன்ஸ் இந்தியா லிமிடெட்

பதிவு அலுவலகம் : புதிய எண்.17, பழைய எண்.7/4, வைகை தெரு, பெசன்ட் நகர், சென்னை 600 090 Website: www.jpwrs.com_Email: audit@jpwrs.com | CIN: L72200TN2001PLC047456 30.06.2023–ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை

			முடிந்த காலாண்டு			
வ. எண்.	விவரங்கள்	30.06.2023 (தணிக்கை செய்யாதது)	31.03.2023 (தணிக்கை செய்யாதது)	30.06.2022 (தணிக்கை செய்யாதது)	31.03.2023 (தணிக்கை செய்தது)	
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)		0.24	6.41	7.87	
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு முன்)	-6.45	-7.79	-5.03	-24.10	
3	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	-6.45	-8.62	-5.03	-24.93	
4	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின் மற்றும் விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	-6.45	-7.12	-5.02	-23.41	
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது)	-6.45	-7.12	-5.02	-23.41	
6	சமபங்கு மூலதனம்	444.90	444.90	444.90	444.90	
7	தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு	-0.1/15	-0.160	-0.112	-0.526	

குறிப்புகள்

- . ஜூன் 30, 2023 அன்று முடிவடைந்த மூன்று மாதங்களின் மேற்கண்ட முடிவுகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் 10, 2023 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.. நிறுவனம் ஒரு வணிகப் பிரிவில் மட்டுமே செயல்படுகிறது.

நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்கள் 30.06.2023–ல் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளை மதிப்பாய்வு செய்துள்ளனர் பிப்ரவரி 16, 2016 கேதியிட்ட கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (எம்சிஏ) அறிவிப்பு, நிறுவனங்கள் (இந்திய கணக்கியல் தரநிலைகள் விதிகள், 2015 (இந்த் ஏஎஸ்) ஆகியவற்றுக்கு இணங்க, இந்த் ஏஎஸ்–ஐ ஏற்று நிறுவனம் ஏப்ரல் 01, 2017 முதல் ஏப்ரல் 01, 2016–ன் மாற்றத்

ஐபவர் சொலூஷன்ஸ் இந்தியா லிமிடெட்டிற்கா **தேதி** : 10.8.2023 நிர்வாக இயக்குன

Pradhin Limited

பிரதின் லிமிடெட் பதிவு அலுவலகம்: 61, செம்புதாஸ் தெரு, சென்னை 600 001, தமிழ்நாடு, இந்தியா. CIN: L15100TN1982PLC009418 Contact No. : +91 99250 52000 Website: www.pradhin.com Email: info.pradhin@gmail.com

கிளை & கார்ப்பரேட் அலுவலகம் : 203, S.F. சாலிடர் FP 182, SP – 182/D, –14, B/s. வைபவ் அபார்ட்மெண்ட் – 2, பாம்பே கராஜ் எதிரில், ஷாகிபாக், அகமகாபாக் – 380 004, குஹாக், இந்கியா

30.06.2023–ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கையாகாத தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

(EPS தவிர மற்றவை ரூ. லட்சத்தில்

	(= - <u>2</u> , - <u>2</u> ,,,,,,,						
வ. எண்.		Ф	முடிந்த ஆண்டு				
	விவரங்கள்	30.06.2023	31.03.2023	30.06.2022	31.03.2023		
		தணிக்கை செய்யாது	தணிக்கை செய்தது*	தணிக்கை செய்யாது	தணிக்கை செய்தது		
1	செயல்பாடுகள் மூலம் வருமானம்	42.24	579.47	-	1,706.41		
2	காலத்திற்கான நிகர லாபம் (வரி, விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	(6.96)	(3.67)	4.49	(11.51)		
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(6.96)	(3.67)	4.49	(11.51)		
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(6.96)	(1.28)	3.37	(10.24)		
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானத்தை (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	(6.96)	(1.28)	3.37	(10.24)		
6	சமபங்கு மூலதனம்	364.69	364.69	364.69	364.69		
7	மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக மற்ற பங்கு	-	-	-	-		
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-) அடிப்படை மற்றும் டைலூடட் (ரூபாயில்)	(0.19)	(0.03)	0.09	(0.28)		

முடிவுகள், தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 11, 2023 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழுவின் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. மேற்கண்ட முடிவுகள் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வுக்கு உட்பட்டது.

ஜூன் 30, 2023 இல் முடிவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதி முடிவுகளின் மேற்கூறிய அறிக்கை (''அறிக்கை') நிறுவனங்கள் சட்டம், 2013–ன் இந்திய கணக்கியல் பிரிவு 133 மற்றும் 2015–ம் ஆண்டு திருத்தப்பட்ட SEBI (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய விதிகளுக்கு இணங்க

நிறுவனம் பால் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது மற்றும் இது இந்த ஏஎஸ் 108-ன் படி ஒரு அறிக்கையிடல் வணிகப்

மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த காலாண்டின் புள்ளிவிவரங்கள், முழு நிதியாண்டு மற்றும் 2022–23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வரையிலான வெளியிடப்பட்ட ஆண்டு முதல் தேதி வரையிலான தணிக்கை செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு இடையிலான சமநிலை புள்ளிவிவரங்கள் ஆகும்..

பிரதின் லிமிடெட்டுக்காச ஒப்பம்/– அஜய் சவுத்ரி நிர்வாக இயக்குநர்

W S

தேதி : 11.08.2023

இடம்: அகமதாபாத்

W.S.INDUSTRIES (INDIA) LIMITED CIN: L29142TN1961PLC004568 Registered Office : 108, Mount Poonamallee Road, Porur, Chennai 600 116

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2023

(under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)

CONSOLIDATED QUARTER ENDED QUARTEI ENDED QUARTER ENDED QUARTER ENDED 12 MONTHS ENDED PARTICULARS 30th June 2022 31st Mar 2023 31st Mar 2023 Total income from operations (ne 5355.68 8286.68 4595.5 8286.68 Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional/ (18.16 (117.26 (18.59) 361.22 (109.41) Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional/ 496.90 1627.26 1965.46 1626.83 1963.98 Net Profit / (Loss) for the period (after Tax, after Exceptional/Extraordinary 1627.26 1965.4 496.90 496.84 (39.69) 1626 83 1963.98 Total Comprehensive income for the period (Profit/(Loss) for the period 497.7 1627.2 1965.4 497.6 (39.69 1626.83 1963.98 (38.95 ncome (after Tax)) 4490.16 3089.4 4180.2 4490.1 4180.2 3089.48 4180.23 Reserves excluding Revaluation 1538.94 (159.82)(5000.24) (159.82 1533.0 (165.63) (5004.99)(165.63)Earnings Per Share (for continuing and discontinuing operations) (of ₹ 10/- each) a) Basic (1.01) 4.45

1. The above is an extract of the detailed format of Quarter ended 30th June 2023 unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Regulrements) Regulations, 2015 The full format of the unaudited Financial Results for the quarter ended 30th June 2023 are available on the Stock Exchange Websites. (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in)

2. The above unaudited results were reviewed by the Audit Committee on 10th August 2023, approved and taken on record by the respective Board at its meeting held on 11th August 2023, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.

3. The Group financial results for the Quarter ended 30th June 2023 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant

4. The figures for the guarter ended 31st March 2023 are the balancing figures between the audited figures in respect of full previous financial year and the published year to date figures upto the third quarter of the previous financial year

5. Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this period's classifications.

6. The operations for the current quarter is from the continuing business of turnkey projects from erstwhile operations and

7. During the quarter under review: i. the company has converted 3099318 warrants to equity shares fully paid on 31st May 2023.

8. The company operates primarily in Infra segment and accordingly the company is not required to present segment information

9. Previous period exceptional item includes impact of write back of liability to the tune of Rs. 847.53 Lakhs pertaining to discontinued Electro-porcelain products division's and continuing business of turnkey projects from erstwhile operations's long outstanding creditors and debtors with credit balances.

10. Company has entered into a contract on June 19th 2023 with Trineva-JWIL (JV) for Project "New Multi Village scheme combined water supply scheme to Nagapattinam municipality under Jal Jeevan mission fund", for which during the guarter ended june 30 2023 only preliminary expenses were incurred therefore entire cost is carried in Work in progress (WIP) and no revenue accrued from this contract for the current quarter.

11. Current year exceptional item includes the following items,

(i) Receipt of compensation from NHAI for Rs.53.68 Lakhs with regards to banglore land

(ii) Non refundable deposit net of GST amount Rs 82 Lakhs received resultant of leasing of Banglore land whereby giving easement right by way of giving access through the property, entire amount has been recognised as revenue during the

12. The Company had participated in an e-auction on 09.03.2023 pursuant to which the Company stood as the successful bidder and purchased the property, being an auction under SARFAESI, a Sale Certificate was issued confirming the ownership and possession on 27.03.2023. Accordingly, the Company had remitted the sale consideration of Rs. 107.35 Crores. The Company is in the process of registering the Sale Certificate with Sub Registrar Office of Sunguvarchatram Pending mutation in favour of the Company the purchase consideration paid amounting to Rs.107.35 crores has been classified as Capital advance in financial statements.

Date: 11th August 2023

13. The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary Company. The Parent Company with its subsidiary constitute the Group.

14. The Subsidiary Company considered in the consolidated financial statements is M/s. WS Insulators Private Limited whose country of incorporation is India and the percentage of voting power by W.S. Industries (India) limited is 100%.

15. The Group is not required to provide Segment Reporting under the criteria specified in IND AS 108. for W. S. INDUSTRIES (INDIA) LIMITED SEYYADURAI NAGARAJAN CHAIRMAN

DIN: 07036078

2014ன வது 7ன கழ இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜூன் 30, 2023ல் முடிந்த காலாண்டுக்கான தனியான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் மிரிவான வடிவுத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. ஜூன் 30 2023ல் முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவும் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.aail.inb உள்ளது.

குயும்கூடை முடிவுளை! றண்டைகளை குழுக்கப்பட்டன. ஆய்விற்குட்பட்டு, ஆகஸ்ட் 11, 2023 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133ன் கீழ் குறிப்பிடப்பட்டடுள்ள கணக்கு நிலைகள் மற்றும் கம்பெனிகள் (கணக்குகள்) விதிகல்

தை—: தேதி: 11/08/2023

ன்ட முடிவுகள் தணிக்கை குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு, கம்பெனியின்

முழு நேர இயக்குன

பவன் குமார் M

the above named appellant, has filed the above appeal in S.A. No.803/2011 against the Judgment and Decree passed by the Learned Sub Court, Ponneri in A.S. No.40/2006 dated

S. Ambigapathi Counsel for Appellant